

Key Financial Data for the Period Ended 30th September (Unaudited)				
In Rupees Million	Current Period		Previous Period	
	From 01/04/2025 to 30/09/2025	As a % of Interest Income	From 01/04/2024 to 30/09/2024	As a % of Interest Income
Interest Income	8,346	100%	7,044	100%
Interest Expense	(3,627)	43%	(3,187)	45%
Net Interest Income	4,719	57%	3,857	55%
Gains/(losses) from trading activities	42	1%	45	1%
Other Income	581	7%	422	6%
Operating Expenses (excluding Impairment)	(3,052)	37%	(2,443)	35%
Impairment	(230)	3%	(386)	5%
Profit / (Loss) Before Tax	2,060	26%	1,495	20%
Value Added Tax on Financial Services and Income Tax	(1,158)	14%	(925)	13%
Profit / (Loss) After Tax	902	12%	570	8%
Key Financial Data as at 30th September (Unaudited)				
	As at			
In Rupees Million	30/09/2025	As a % of Total Assets	30/09/2024	As a % of Total Assets
Assets				
Cash and Bank Balance	7,036	8%	4,392	6%
Government Securities	6,506	7%	6,684	10%
Due from Related Parties	17	0%	13	0%
Leasing/Hire Purchase & Loan Receivable (Excluding Related Parties)	71,825	78%	53,080	76%
Investments in Equity	610	1%	570	1%
Investment Properties and Real Estate	188	0%	188	0%
Property, Plant and Equipment	3,389	4%	3,305	5%
Other Assets	2,571	2%	1,510	1%
Total Assets	92,142	100%	69,742	100%
Liabilities				
Due to Banks	39,101	42%	27,230	39%
Due to Related Parties - Deposits	194	0%	522	1%
Deposits from Customers	38,553	42%	30,326	42%
Other borrowings	-	0%	-	0%
Other Liabilities	4,284	5%	3,269	5%
Total Liabilities	82,132	89%	61,347	87%
Equity				
Stated Capital	614	1%	614	1%
Statutory Reserve Fund	1,135	1%	1,048	2%
Retained Earnings	6,249	7%	4,797	7%
Other Reserves	2,012	2%	1,936	3%
Total Equity	10,010	11%	8,395	13%
Total Equity and Liabilities	92,142	100%	69,742	100%
Net Assets Value Per Share (Rs)	297		249	

Note: Amounts stated are in net of impairment and depreciation.

CERTIFICATION:

We, the undersigned, being the Deputy Chairman & Managing Director, the Assistant General Manager - Finance and the Compliance Officer of Alliance Finance Company PLC certify jointly that:

- (a) the above statements have been prepared in compliance with the format and definitions prescribed by the Central Bank of Sri Lanka (CBSL);
- (b) the information contained in these statements have been extracted from the unaudited financial statements of the Licensed Finance Company unless indicated as audited.



ISO 9001 REGISTERED



R.K.E.P. de Silva

Deputy Chairman & Managing Director



Dinuk Baig

Assistant General Manager - Finance



B. Kariyawasam

Compliance Officer

The first Company in the Banking and Non-banking sector of Sri Lanka to be certified with ISO 9001:2015 Quality Management system and ISO 22301:2012 for Business Continuity Management Systems.

Lanka Rating Agency (SL) BBB with stable outlook

Selected Key Performance Indicators				
Item	As at 30/09/2025		As at 30/09/2024	
Regulatory Capital Adequacy (%)	Actual	Required	Actual	Required
Tier 1 Capital Adequacy Ratio	10.62%	8.50%	10.55%	8.50%
Total Capital Adequacy Ratio	14.48%	12.50%	13.74%	12.50%
Capital Funds to Deposit Liabilities Ratio	23.66%	10.00%	23.81%	10.00%
Quality of Loan Portfolio (%)				
Gross Stage 3 Loan Ratio	6.77%		7.52%	
Net Stage 3 Loan Ratio	4.36%		4.57%	
Net Stage 3 Loan Ratio to Core Capital Ratio	40.63%		41.10%	
Stage 3 Impairment Coverage Ratio	37.54%		41.58%	
Total Impairment Coverage Ratio	2.92%		3.90%	
Profitability (%)				
Net Interest Margin	11.91%		13.22%	
Return on Assets (Before Tax)	3.50%		3.33%	
Return on Equity (After Tax)	18.65%		13.79%	
Cost to Income Ratio	57.29%		58.79%	
Liquidity (%)				
Available Liquid Assets to Required Liquid Assets (Minimum 100%)	169.30%		234.98%	
Liquid Assets to External Funds	9.20%		13.41%	
Memorandum information				
Number of Branches and other centers	91		92	
External Credit Rating (Lanka Rating)	BBB (Stable)		BBB-(Stable)	

Date: 28/11/2025

Alliance Finance Company PLC “Alliance House”, 84, Ward place, Colombo 7. Tel: 0112 673673 Fax: 0112 697205 E mail: info@alliancefinance.lk Web: www.alliancefinance.lk

செப்டம்பர் 30, முடிவடைந்த காலப்பகுதி க்கான முக்கிய நிதியில் தரவுகள் (கணக்காய்வுக்குட்படாதது)				
ரூபா மில்லியனில்	தற்போதைய ஆண்டு		முந்தைய ஆண்டு	
	01/04/2025 முதல் 30/09/2025	வட்டி வருமானத்தின் % ஆக	01/04/2024 முதல் 30/09/2024	வட்டி வருமானத்தின் % ஆக
வட்டி வருமானம்	8,346	100%	7,044	100%
வட்டிச் செலவு	(3,627)	43%	(3,187)	45%
தேறிய வட்டி வருமானம்	4,719	57%	3,857	55%
வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம் / (நட்டம்)	42	1%	45	1%
ஏனைய வருமானம்	581	7%	422	6%
தொழிற்பாட்டு செலவினங்கள் (பெறுமதி இழப்பு நீங்கலாக)	(3,052)	37%	(2,443)	35%
குறைப்பாடு	(230)	3%	(386)	5%
வரிக்குமுன்னரான இலாபம் / (நட்டம்)	2,060	26%	1,495	20%
நிதி சேவை மீதான மதிப்பு கூட்டு வரி மற்றும் வருமான வரி	(1,158)	14%	(925)	13%
வரிக்குப் பின்னரான இலாபம் / (நட்டம்)	902	12%	570	8%

30 செப்டம்பர் உள்ளவாறு முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வுக்குட்படாதது)				
ரூபா மில்லியனில்	தேதி என			
	30/09/2025	மொத்த சொத்துக்களின் % ஆக	30/09/2024	மொத்த சொத்துக்களின் % ஆக
சொத்துக்கள்				
காசு மற்றும் வங்கி மீதிகள்	7,036	8%	4,392	6%
அரசு பிணையங்கள்	6,506	7%	6,684	10%
தொடர்புடைய தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை	17	0%	13	0%
குத்தகை/வாடகை வாங்குதல் மற்றும் கடன் பெறத்தக்கவை (தொடர்புடைய தரப்பினரைத் தவிர்த்து)	71,825	78%	53,080	76%
பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்	610	1%	570	1%
முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் மனைச் சொத்துக்கள்	188	0%	188	0%
சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள்	3,389	4%	3,305	5%
ஏனைய சொத்துக்கள்	2,571	2%	1,510	1%
மொத்தச் சொத்துக்கள்	92,142	100%	69,742	100%
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	39,101	42%	27,230	39%
தொடர்பான தரப்பினருக்கு செலுத்தவேண்டியவை-வைப்புக்கள்	194	0%	522	1%
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்	38,553	42%	30,326	42%
ஏனைய கடன்கள்	-	0%	-	0%
ஏனைய பொறுப்புகள்	4,284	5%	3,269	5%
மொத்தப் பொறுப்புக்கள்	82,132	89%	61,347	87%
பங்குரிமை மூலதனம்				
கூறப்பட்ட மூலதனம்	614	1%	614	1%
நியதி ஒதுக்கு நிதியம்	1,135	1%	1,048	2%
தக்கவெய்க்கப்பட்ட வருவாய்	6,249	7%	4,797	7%
ஏனைய ஒதுக்குகள்	2,012	2%	1,936	3%
மொத்த பங்குரிமை மூலதனம்	10,010	11%	8,395	13%
மொத்த பொறுப்புக்கள் மற்றும் பங்குரிமை மூலதனங்கள்	92,142	100%	69,742	100%
ஒரு பங்கின் நிகர சொத்து மதிப்பு	297		249	


குறிப்பு: கூறப்பட்ட தொகை பெறுமதி இழப்பு மற்றும் தேய்மானம் நீங்கலானவையாகும்.

உறுதிப்படுத்தல்:

கீழே கையொப்பமிட்டுள்ள எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனி பீ.எல்.சி இன் பிரதித் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர், உதவி பொது மேலாளர் - நிதி துறை மற்றும் இணக்க உத்தியோகத்தர் நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.


(அ). மேற்குறிப்பிட்ட கூறுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ). இக்கூறுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூறுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.




ஆர். கே. ஈ. பி. டி. சில்வா

பிரதித் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர்



தினுக் பெய்க்

உதவி பொது மேலாளர் - நிதி



பி.காரியவசம்

இணக்க உத்தியோகத்தர்

இலங்கை வங்கிகள் மற்றும் வங்கியல்லாத துறைகளின் தர முகாமைத்துவ செயன்முறையின் ISO 9001:2015 சான்றிதழினால் மற்றும் வியாபார முகாமைத்துவ செயன்முறை தொடர்பான ISO 22301:2012 சான்றிதழைச் சவீகரித்துக் கொண்ட முதலாவது நிறுவனமாகும்.

Lanka Rating Agency (SL) BBB with stable outlook

தேதி: 28/11/2025

எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனி பீ.எல்.சி "எலாயன்ஸ் இல்லம்", 84 வோர்ட் பிளேஸ், கொழும்பு 7. தொலைபேசி : 0112 673 673, தொலைநகல் : 0112 697 205 மின்னஞ்சல் : info@alliancefinance.lk இணையத்தளம் : www.alliancefinance.lk

தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள்				
விடயம்	30.09.2025 இல்		30.09.2024 இல்	
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை (%)	உண்மை	தேவையா-னது	உண்மை	தேவையா-னது
அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	10.62%	8.50%	10.55%	8.50%
மொத்த மூலதன போதுமை விகிதம்	14.48%	12.50%	13.74%	12.50%
வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	23.66%	10.00%	23.81%	10.00%
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)				
மொத்த நிலை 3 கடன் விகிதம்	6.77%		7.52%	
நிகர நிலை 3 கடன் விகிதம்	4.36%		4.57%	
மைய மூலதன விகிதத்திற்கான நிகர நிலை 3 கடன்கள்	40.63%		41.10%	
நிலை 3 குறைபாடு பாதுகாப்பு விகிதம்	37.54%		41.58%	
மொத்த குறைபாடு பாதுகாப்பு விகிதம்	2.92%		3.90%	
இலாபத்தன்மை (%)				
நிகர வட்டி விளிம்பு	11.91%		13.22%	
சொத்துக்கள் மீதான வருவாய் (வரிக்கு முன்)	3.50%		3.33%	
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் (வரிக்கு பின்)	18.65%		13.79%	
வருமானத்திற்கான செலவு விகிதம்	57.29%		58.79%	
திரவத்தன்மை (%)				
தேவையான திரவச் சொத்துகளுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100%)	169.30%		234.98%	
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்	9.20%		13.41%	
ஞாபகத் தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை மற்றும் ஏனைய மையங்கள்	91		92	
வெளிவாரி கொடுகடன் தரமிடல் (Lanka Rating)	BBB (Stable)		BBB-(Stable)	